1975 மார்ச் 10]

திரு. மு. சண்முகம் : தலைவரவர்களே, சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் கரும்பு சாகுபடியாளர்களுக்கு போதுமான அளவு சர்க்கரை நியாய விலையில் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆலையில் வேலை செய்கிறவர்களுக்கு ஆலை உற்பத்தியில் ஒரு பகுதியை வழங்க வகை செய்யப்பட்டு இருக்கிறது. அதுபோல கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் சர்க்கரை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்யுமா என்று அறிய விரும்புகின்றேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன் : இது ஒரு யோசனை.

புதிய வட்டம் அமைப்பு

*256 வினா : திரு. என். கிட்டப்பா & திரு. என். டென்னிஸ் : மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் தாலூக்கா என புதிய தாலூக்கா ஒன்று அமைத்திடும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : கல்குளம் வட்டத்தினை பிரித்து புதிய வட்டம் ஒன்றினை உருவாக்க பல நபர்களிடமிருந்து முறையீடுகள் வந்துள்ளன. புதிய வட்டத்தில் தலைநகரை இரணியல், குளச்சல் முதலிய இடங்களில் வைக்குமாறு முரணான கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. மேலும் பிரிப்பது பற்றி அரசு ஆய்வு செய்து வருகிறது.

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : தலைவரவர்களே, முன்பு இரணியல் தாலுக்கா என்று ஒரு தாலுக்கா இருந்தது. அது இடையில் மாற்றப் பட்டது. அங்கு இருப்பவர்களுடைய சௌகரியத்திற்காக இரணியல் மறு படியும் தாலுக்காவாக கொண்டு வரவேண்டும் என்று கருதப்படுகிறது. குளச்சல், இரணியல் என்று இருந்தால் பரவாயில்லை. அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வருமா ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : பேரவைத் தலைவரவர்களே, திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் 13—7—1974 அன்று அது பற்றி வேறு வட்டம் அமைக்கப்படுவதற்கும் கல்குளம் வட்டம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும், இரணியல் நீண்ட காலம் இருந்ததை போல இருக்க வேண்டும் என்றும் முறையிட்டு உள்ளார்கள். அதன்பேரில் பத்மனாபபுரம் கோட்டாட்சித் தலைவரும், கன்யாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவரும் பரிசீலனை செய்து அறிக்கை அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள்.

திரு. என். கிட்டப்பா : சில தாலுக்காக்கள் இரண்டாகப் பிரிக்கப் படுகின்றன. அதைப் போன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரிய தாலுக்காவான மாயூரம் தாலுக்காவை இரண்டாகப் பிரிக்க அரசாங்கத்தினிடம் ஏதாவது செயற்குறிப்பு உள்ளதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம்: கல்குளம் மாத்திரம் அல்ல. பல்வேறு வட்டங்களைப் பிரிக்கவேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். அது பரிசீலனையில் இருக்கிறது.

திரு. ஜே. ஜேம்ஸ்: கல்குளம் வட்டத்தில் இப்போது பத்மனாபபுரம் தலைநகரமாக இருக்கிறது. இரணியல் பிரிக்கப்பட இருக்கிறது. இரணியலுக்கும் தற்போதைய தலைநகரத்திற்கும் மூன்று மைல் தூரம்தான். பத்மனாபபுரத்திற்கு வடபகுதியில்தான் கல்குளத்தின் பெரும்பகுதியும் இருக்கிறது. ஆகவே, அப்பகுதியின் மத்தியிலிருக்கும் குலசேகரத்தை தலைநகரமாகக் கொண்டு ஒரு வட்டம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம்: அது திரு. ஜேம்ஸ் அவர்கள் தொகுதியாக இருக்கும் என்று கருதுகிறேன். அப்படிப்பட்ட முறையீடு குளச்சலில் இருந்தும் இருக்கிறது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். திங்கள் சந்தை ஊராட்சி ஒன்றியம் கூட இது பற்றி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது. ஆகவே இது பற்றி பல்வேறு பிரச்னை இருப்பதால் அது பற்றி அரசு ஆராய்ந்து கொண்டு இருக்கிறது என்று சொன்னேன்.

நரிக்குறவர்களுக்கு வீட்டு மனைகள்.

* 257 வினா: திரு. த. சோனையா: மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கெங்கு நரிக்குறவர்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் கிராமம், புல எண். 300/7-ல் உள்ள 93 சென்டு நிலத்தை தலா மூன்று சென்டு வீதம் 31 நரிக்குறவர்களுக்கும், சிவகெங்கை வட்டம், பாயூர்பிள்ளவயல், கிராமம் புல எண் 104/2-ல் உள்ள 1.86 ஏக்கர் நிலத்தை தலா மூன்று சென்டு வீதம் 62 நரிக்குறவர்களுக்கும் ஒப்படை செய்யப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு வீடுகள்.

* 258 வினா: திரு. அ. தேவேந்திரன்: மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா —

பூம்புகார் கடல் ஓரப்பகுதியில் மீனவர்களுக்கு பல மாடிக் குடியிருப்புக்கள் கட்டித்தரும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா ?

மாண்புமிகு திரு. க. இராசாராம்: பூம்புகார் கடல் ஓரப்பகுதியில் மீனவர்களுக்கு பல மாடிக் குடியிருப்புக்கள் கட்டித் தரும் செயற்குறிப்பு **ஏதும் அரசின்** பரிசீலனையில் தற்போது இல்லை. **எனினும் வீட்டு வசதி**